



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண்.100 அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை : திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. (இ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண்: 184/மா/2024

நாள்: 08.04.2025

திருமதி. C. சாந்தலெட்சுமி
மதுரை

முறையீட்டு மனுதாரர்

உதவி ஆணையர்,
மண்டலம்-3 (மத்தியம்)
மதுரை மாநகராட்சி

எதிர்மனுதாரர்

மதுரை, கோச்சடை, அசோக் நகர், 3வது தெரு, எண் 36/11 என்கிற முகவரியில் வசிக்கும் திருமதி C. சாந்தலெட்சுமி என்பவரின் 09.09.2024 நாளிடப்பட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 10.09.2024 அன்று பெறப்பட்டு 184/மா/2024 என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. முறையீட்டு மனுதாரரின் மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது:

ஆணை

மதுரை, கோச்சடை, அசோக் நகர், 3வது தெரு, எண் 36/11 என்கிற முகவரியில் வசிக்கும் திருமதி C. சாந்தலெட்சுமி என்பவர் தனது மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்:-

“மதுரை மாநகராட்சி வார்டு 67, சொத்துவரி, வரி விதிப்பு எண்.115/067/906215 வீட்டிற்கு மனை வரன்முறை உத்தரவு, கட்டிட வரைபட அனுமதி உத்தரவு, பக்கத்து வீட்டு வரி விதிப்புடி ஜானகி நகர் “C” வகுப்பில் வரிவிதிக்காமல் H.M.S காலனி என “B” வகுப்பில் அரை வருட வரி ரூ.20,996/- என்று 01.10.2022 முதல் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு தவறுதலாக விதிக்கப்பட்ட சொத்துவரியினை திருத்தம் செய்ய கோரி, மனுக்கள் கொடுத்ததில் நான்குமால்படி சரியாக உள்ளதாகவும், வரி திருத்தம் செய்ய வழிவகை இல்லை என்ற உண்மைக்கு மாறாக தகவலுடன் உதவி ஆணையாளர் (மண்டலம் 3) அவர்களால் இறுதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நான் சமர்ப்பித்துள்ள பக்கத்து வீடுகளின் சொத்துவரி விதிப்புகளை சரியான கள ஆய்வு செய்து, சரிபார்த்து அதன் அடிப்படையில் தீர்வு வழங்காத, தவறான தீர்வு வழங்கிய உதவி ஆணையாளர் மண்டலம் 3 அவர்களின் மீது குற்றம் சாட்டுகிறேன்.

எனது வீட்டு வரியை 01.10.2022 முதல் வார்டு 67, ஜானகி நகர் “C” வகுப்பில் திருத்தம் செய்தும், நான் அதிகமாக செலுத்திய 2022-2023, II, 2023-2024, I, II, 2024-2025 I முடிய உள்ள தொகையை இனி வரும் காலங்களில் நான் செலுத்த வேண்டிய வரி தொகைக்கு வரவு வைத்து கொடுக்கவும், உரிய உத்தரவு வழங்கும்

விதமாக தங்களிடம் நிவாரணம் வேண்டி பணிவுடன் இந்த முறையீட்டினை சமர்ப்பிக்கிறேன்.

உதவி ஆணையாளர் (மண்டலம் 3) அவர்களின் இறுதி உத்தரவை கீழ்க்கண்ட ஆவணங்களின்படி ஆட்சேபித்து குற்றம் சாட்டுகிறேன்.

- (1) எனது மனை வரன் முறைபடுத்தல் உத்தரவு மதி1/002322/2021 தேதி 26.03.2021ல் எனது மனை எண்.3 கொக்குளப்பி கிராமம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது ("C"வகுப்பு).
- (2) எனது கட்டிட வரைபட உரிமையாணை உத்தரவு கட்டிட அனுமதி எண்.ம1/621/2021 தேதி 30.08.2021ல் ஜானகி நகர், கொக்குளப்பி ("C"வகுப்பு) கிராமம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- (3) எனது வீட்டின் நான்குமால்படி கிழக்கே Plot No.4 சொத்து வரி விதிப்பு எண்.115/067/903806 வீட்டிற்கு சொத்து வரி ஜானகி நகர் என்று "C"வகுப்பில் மேற்கே Plot No.2 சொத்து வரி விதிப்பு எண்.115/067/903721 வீட்டிற்கு கொக்குளப்பி என்று "C"வகுப்பில் விதிக்கப்பட்டுள்ளது.

- (4) எனது வீட்டின் இருப்பிடம் ஜானகி நகர் என்பது சரியானது.

மேற்கண்டவை அனைத்தும் மாநகராட்சி ஆவணங்களாகும். எனவே எனது Plot No.4 சொத்து வரி விதிப்பு எண்.115/067/906215 வீட்டு வரியை ஜானகி நகர் என்றும், வரி விதிப்பை "C" வகுப்பில் மாற்றம் செய்து மேற்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் சொத்து வரி திருத்தம் செய்து நிவாரணம் வேண்டி பணிவுடன் முறையீட்டினை சமர்ப்பிக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

2. மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவ 14.10.2024 நாளிட்ட அறிவிக்கை மூலம் மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ன் உதவி ஆணையரிடம் கோரப்பட்டது.

3. மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ன் உதவி ஆணையர் தனது 07.11.2024 நாளிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு 67, கதவு எண்.3, HMS காலனி, சொத்துவரி விதிப்பு எண்.115/067/906215-க்கு வரி விதிப்பு ரசீதில் HMS காலனி என்று உள்ளதை நியூ காலனி ஜானகி நகர் என்று தெருப்பெயர் மாற்றம் செய்ய கோரிய மனு பரிசீலனை செய்யப்பட்டது.

மனுதாரரின் மேற்படி சொத்திற்கு காலிமனை வரி விதிப்பானது HMS காலனி என்ற தெருப்பெயரில் காலிமனை வரி நிர்ணயம் செய்யப்பட்டு 2015-2016 I, அரையாண்டு முதல் 2021-2022 I, அரையாண்டு வரை மனுதாரரால் காலி மனை வரி செலுத்தப்பட்டது, மேற்படி சொத்திற்கு புதிய சொத்துவரி விதிப்பானது காலிமனை வரி விதிப்பின் அடிப்படையிலேயே வரி விதிப்பு செய்யப்பட்டது. புதிய சொத்து வரி நிர்ணயம் செய்த பின்னர் மனுதாரர் தற்போது நியூ காலனி ஜானகி நகர் என்று மாற்றம் செய்து தருமாறு மனுவில் கோரியுள்ளார்.

HMS காலனி என்ற தெருப்பெயர் கணினியில் "B" Grade-ல் உள்ளது. மனுதாரரால் கோரப்படும் நியூ காலனி ஜானகி நகர் "C" Grade-ல் உள்ளது. UTIS மென்பொருளில் "B" Grade-லிருந்து "C" Grade-க்கு தெருப்பெயர் மாற்றம் செய்ய வழிவகை இல்லை என்ற விபரம் 16.08.2024 நாளிட்ட கடிதத்தின் மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது என்ற விவரத்தினை இதன் மூலம் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."

மேலும், மனுதாரரின் சொத்து உள்ள முகவரியின் அடிப்படையில் வரி விதிப்பு செய்ய, குறிப்பிடப்பட்ட முகவரிக்கு காலிமனை வரி விதிப்பு செய்து புதிய சொத்து வரி நிர்ணயம் செய்ய மனுதாரர் சம்மதமும், அதற்கான விண்ணப்பக் கட்டணமும் செலுத்தும் பட்சத்தில், சொத்து வரி உள்ள முகவரியின் அடிப்படையில் புதிய சொத்து வரி நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்“ என தெரிவித்துள்ளார்.

4. இம்மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 25.02.2025 அன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 18.02.2025 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5. ஆனால், மனுதாரர் விசாரணைக்கு ஆஜராகாமல், 20.02.2025 நாளிட்ட தனது கடிதத்தில் பின்வருமாறு வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்:

எனது முறையீடு தொடர்பான 25.02.2025-ம் தேதிய விசாரணையில் எனக்கு உடல் நலன் சரியில்லாததால், நேரில் ஆஜராக முடியவில்லை என்பதையும் எனது கீழ்க்கண்ட வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலித்து உரிய உத்தரவு வழங்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

“மதுரை மாநகராட்சி வார்டு 67, சொத்துவரி , வரி விதிப்பு எண்.115/067/906215 வீட்டிற்கு மனை வரன்முறை உத்தரவு , கட்டிட வரைபட அனுமதி உத்தரவு, பக்கத்து வீட்டு வரி விதிப்புபடி ஜானகி நகர் “C” வகுப்பில் வரிவிதிக்காமல் H.M.S காலனி என “B” வகுப்பில் அரை வருட வரி ரூ.20,996/- என்று 01.10.2022 முதல் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வரியை 01.10.2022 முதல் வார்டு 67, ஜானகி நகர் “C”வகுப்பில் திருத்தம் செய்தும், நான் அதிகமாக செலுத்திய 2022-2023, II, 2023-2024, I, II, 2024-2025 I முடிய உள்ள தொகையை இனி வரும் காலங்களில் நான் செலுத்த வேண்டிய வரி தொகைக்கு வரவு வைத்து கொடுக்கவும், கீழ்க்கண்ட ஆவணங்களின்படி உரிய உத்தரவு வழங்கும் விதமாக தங்களிடம் நிவாரணம் வேண்டுகிறேன்.

- (1) எனது மனை வரன் முறைபடுத்தல் உத்தரவு மதி1/002322/2021 தேதி 26.03.2021ல் எனது மனை எண்.3 கொக்குளப்பி கிராமம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது (“C”வகுப்பு).
- (2) எனது கட்டிட வரைபட உரிமையாணை உத்தரவு கட்டிட அனுமதி எண்.ம1/621/2021 தேதி 30.08.2021ல் ஜானகி நகர், கொக்குளப்பி (“C”வகுப்பு) கிராமம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- (3) எனது வீட்டின் நான்குமால்படி கிழக்கே Plot No.4 சொத்து வரி விதிப்பு எண்.115/067/903806 வீட்டிற்கு சொத்து வரி ஜானகி நகர் என்று “C”வகுப்பில் மேற்கே Plot No.2 சொத்து வரி விதிப்பு எண்.115/067/903721 வீட்டிற்கு கொக்குளப்பி என்று “C”வகுப்பில் விதிக்கப்பட்டுள்ளது.
- (4) எனது வீட்டின் இருப்பிடம் ஜானகி நகர் என்பது சரியானது.

மேற்கண்டவை அனைத்தும் மாநகராட்சி ஆவணங்களாகும். எனவே எனது Plot No.4 சொத்து வரி விதிப்பு எண்.115/067/906215 வீட்டு வரியை ஜானகி நகர் என்றும், வரி விதிப்பை “C”வகுப்பில் மாற்றம் செய்து மேற்கண்ட ஆவணங்களில் அடிப்படையில் சொத்து வரி திருத்தம் செய்து நிவாரணம் வேண்டி பணிவுடன் முறையீடு செய்திருந்தேன்.

மதுரை மாநகராட்சி ஆணையரின் 07.11.2024 நாளிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காலிமனை வரி விதித்துள்ளதின் அடிப்படையில் சொத்து வரி H.M.S. காலனி என “B” என்று தவறாக விதிக்கப்பட்ட சொத்து வரியினை “C” கிரேடுக்கு மாற்ற மாநகராட்சி UTIS மென்பொருளில் வழிவகை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது வீடு நியூ காலனி, ஜானகி நகர் “C” வகுப்பு தெருவில் உள்ளது என்பதை உதவி ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. காலிமனை வரியும், தவறுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

நான் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மற்றும் உதவி ஆணையாளர் மண்டலம் 3, அவர்களின் அறிக்கையின்படி எனது வீட்டிற்கு நியூ காலனி ஜானகி நகர் “C” கிரேடில் இல்லாமல் H.M.S. காலனி என “B” கிரேடில் தவறுதலாக காலிமனை வரி, சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது.

“C” வகுப்பிற்கு பதிலாக தவறாக “B” வகுப்பில் விதிக்கப்பட்ட வரியை மாற்ற மாநகராட்சி UTIS மென்பொருளில் வழிவகை இல்லை என்பதால் வரி திருத்த முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது இயற்கை நீதிக்கு மாறானது.

எனவே UTIS மென்பொருளில் வழிவகை செய்து எனது சொத்து விரி விதிப்பு எண்.115/067/9056215 H.M.S காலனி “B” வகுப்பில் இருந்து நியூ காலனி ஜானகி நகர் “C” வகுப்பிற்கு மாற்றம் செய்து வரியினை திருத்தம் செய்தும் 01.10.2022 முதல் நான் அதிகமாக செலுத்தியுள்ள வரியினை இனி வரும் காலங்களில் செலுத்த வேண்டிய வரி தொகையில் வரவு வைக்க உத்தரவு வழங்க இம்முறைமன்ற நடுவர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

6. மதுரை மாநகராட்சி, மண்டலம் 3 (மத்தியம்), உதவி ஆணையாளர் 22.02.2025 நாளிட்ட கடிதத்தில், 25.02.2025 தேதியில், அன்றைய தினம் நடைபெறும் மதுரை நகராட்சி மாமன்ற கூட்டத்தில் தானும் மற்றும் உதவி வருவாய் அலுவலரும் பணிக்கப்பட்டுள்ளதால், மேற்படி விசாரணைக்கு ஆஜராக இயலாத நிலை உள்ளதால், விசாரணை மாற்று தேதி மற்றும் நேரத்தினை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

7. எனவே, மனுதாரருக்கும் மற்றும் எதிர்மனுதாரருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிடும் வகையில் 11.03.2025 அன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 04.03.2025 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

8. இருப்பினும், மனுதாரர் விசாரணைக்கு 11.03.2025 அன்றும் ஆஜராகாமல், 06.03.2025 நாளிட்ட தனது கடிதத்தில், 20.02.2025 தேதியில் அனுப்பியுள்ள வாக்குமூலத்தை பரிசீலித்து அதன் அடிப்படையில் உரிய உத்தரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்:

9. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்), உதவி வருவாய் அலுவலர் 11.03.2025 அன்றைய விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்:

“மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு 67, கதவு எண்.3, HMS காலனி, சொத்துவரி விதிப்பு எண்.115/067/906215-க்கு வரி விதிப்பு ரசீதில் HMS காலனி, என்று உள்ளதை நியூ காலனி ஜானகி நகர் என்று தெருப்பெயர் மாற்றம் செய்ய கோரிய மனு பரிசீலனை செய்யப்பட்டது.

மனுதாரரின் மேற்படி சொத்திற்கு காலிமனை வரி விதிப்பானது HMS காலனி என்ற தெருப்பெயரில் காலிமனை வரி நிர்ணயம் செய்யப்பட்டு 2015-2016 I, அரையாண்டு முதல் 2021-2022 I, அரையாண்டு வரை மனுதாரரால் காலி மனை வரி செலுத்தப்பட்டது, மேற்படி சொத்திற்கு புதிய சொத்துவரி விதிப்பானது காலிமனை வரி விதிப்பின் அடிப்படையிலேயே வரி விதிப்பு செய்யப்பட்டது. புதிய சொத்து வரி

நிர்ணயம் செய்த பின்னர் மனுதாரர் தற்போது நியூ காலனி ஜானகி நகர் என்று மாற்றம் செய்து தருமாறு மனுவில் கோரியுள்ளார்.

HMS காலனி என்ற தெருப்பெயர் கணினியில் “B” Grade-ல் உள்ளது. மனுதாரரால் கோரப்படும் நியூ காலனி ஜானகி நகர் “C” Grade-ல் உள்ளது. அருகாமையில் உள்ள வரி விதிப்புகள் “C” கிரேடிலேயே வரி விதிப்பு செய்யப்பட்டதால் மனுதாரரின் மேற்படி குடியிருப்பிற்கும் “C” கிரேடிலேயே வரி விதிப்பு செய்து 15 தினங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கிறேன் என்று இம்முறைமன்ற நடுவர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

10. மனுதாரரின் புகார் மனு மற்றும் அவரது 20.02.2025 நாளிட்ட நிரூபண வாக்குமூலம் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ன் உதவி ஆணையரின் அறிக்கை, உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவை இம்முறை மன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, பின்வரும் விவரங்கள் கண்டறியப்பட்டன:

மனுதாரர், மதுரை மாநகராட்சி வார்டு 67, கதவு எண் 3, HMS காலனி வீட்டிற்கு சொத்துவரி விதிப்பு எண்.115/067/906215, மனை வரன்முறை உத்தரவு , கட்டிட வரைபட அனுமதி உத்தரவு, பக்கத்து வீட்டு வரி விதிப்புபடி ஜானகி நகர் “C” வகுப்பில் வரிவிதிக்காமல் H.M.S காலனி என “B” வகுப்பில் அரை வருட வரியாக ரூ.20,996/- என்று 01.10.2022 முதல் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது என்றும், UTIS மென்பொருளில் வழிவகை செய்து எனது சொத்து வரி விதிப்பு எண்.115/067/9056215 H.M.S காலனி “B” வகுப்பில் இருந்து நியூ காலனி ஜானகி நகர் “C” வகுப்பிற்கு மாற்றம் செய்து வரியினை திருத்தம் செய்தும் 01.10.2022 முதல் தான் அதிகமாக செலுத்தியுள்ள வரியினை இனி வரும் காலங்களில் செலுத்த வேண்டிய வரி தொகையில் வரவு வைக்க உத்தரவு வழங்குமாறு கோரியுள்ளார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு 67, கதவு எண்.3, HMS காலனி, சொத்துவரி விதிப்பு எண்.115/067/906215-க்கு வரி விதிப்பு ரசீதில் HMS காலனி என்று உள்ளதை நியூ காலனி ஜானகி நகர் என்று தெருப்பெயர் மாற்றம் செய்ய கோரிய வீட்டிற்கு காலிமனை வரி விதிப்பானது HMS காலனி என்ற தெருப்பெயரில் காலிமனை வரி நிர்ணயம் செய்யப்பட்டு 2015-2016 I, அரையாண்டு முதல் 2021-2022 I, அரையாண்டு வரை மனுதாரரால் காலி மனை வரி செலுத்தப்பட்டது என்றும், மேற்படி சொத்திற்கு புதிய சொத்துவரி விதிப்பானது காலிமனை வரி விதிப்பின் அடிப்படையிலேயே வரி விதிப்பு செய்யப்பட்டது எனவும், HMS காலனி என்ற தெருப்பெயர் கணினியில் “B” Grade-ல் உள்ளது எனவும், மனுதாரரால் கோரப்படும் நியூ காலனி ஜானகி நகர் “C” Grade-ல் உள்ளது எனவும், அருகாமையில் உள்ள வரி விதிப்புகள் “C” கிரேடிலேயே வரி விதிப்பு செய்யப்பட்டதால் மனுதாரரின் மேற்படி குடியிருப்பிற்கும் “C” கிரேடிலேயே வரி விதிப்பு செய்து 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ன் (மத்தியம்) உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் வாயிலாக அறிய முடிகிறது.

இந்நேர்வில், மனுதாரரால் குறிப்பிடப்படும் நியூ காலனி ஜானகி நகர் “C” Grade-ல் உள்ளது எனவும், அருகாமையில் உள்ள வரி விதிப்புகள் “C” கிரேடிலேயே வரி விதிப்பு செய்யப்பட்டதால் மனுதாரரின் மேற்படி குடியிருப்பிற்கும் “C” கிரேடிலேயே வரி விதிப்பு செய்து 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ன் (மத்தியம்) உதவி வருவாய் அலுவலர், தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளவாறு,

மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அது குறித்த அறிக்கையை மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சமர்ப்பிக்கவும், மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ன் உதவி ஆணையருக்கு உத்திரவிடுமாறு மதுரை மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்து இம்முறை மன்ற நடுவம் ஆணையிடுகிறது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 08ஆம் நாள் என்னால் கையொப்பமிட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணையிடப்படுகிறது.

//ஒப்பம்//


தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

- 1) திருமதி C.. சாந்தலெட்சுமி,
36/11, அசோக் நகர், 3வது தெரு,
கோச்சடை, மதுரை-625 016.
- 2) ஆணையர்,
மதுரை மாநகராட்சி,
தல்லா குளம், மதுரை.
- 3) உதவி ஆணையாளர்,
மண்டலம் 3 (மத்தியம்)
மதுரை மாநகராட்சி, மேல் மாரட் வீதி,
மதுரை-625 001.
- 4) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை-600 028.
- 5) இணை இயக்குநர், ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer)
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை-600 028.

நகல்

மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்,
இ.கோ. / உதிரி.



//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //

செ.க. சுவாமிநாதன்
செயலாளர். 11/4/25
8/5/25 1/12